

மாதிரி வினாத்தாள்
கூட்டாண்மைக் கணக்குகள் - அடிப்படைக் கருத்துகள் - பகுதி - II
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

- I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
III. வினா எண் 15-ற்கு கண்டிப்பாக விடையளிக்கவும்.

Time : 02:00:00 Hrs

Total Marks : 80

பகுதி - அ

5 x 1 = 5

- 1) கூட்டாளிகளின் முதல் கணக்குகள் ----- அல்லது மாறுபடும் முதலாக இருக்கும்.
- 2) ----- முதல் ஏற்பாட்டில் நடப்புக் கணக்குகள் தயாரிக்கப்படமாட்டாது.
- 3) நடப்புக் கணக்கின் பற்று இருப்பு, இருப்பு நிலைக் குறிப்பில் ----- பக்கத்தில் இடம்பெறும்.
- 4) கூட்டாளிகளின் முதல் மீதான வட்டி ----- குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.
- 5) கூட்டாளி தொழில் நிறுவனத்திற்கு தரும் கடன் அவருடைய ----- கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டுமே ஒழிய, முதல் கணக்கில் வரவு வைக்கக் கூடாது.

பகுதி - ஆ

5 x 5 = 25

- 6) கூட்டாளிகளின் நடப்புக் கணக்கு என்றால் என்ன?
- 7) இலாப நட்டப் பகிர்வுக் கணக்கு என்றால் என்ன?
- 8) 1.4.2004 அன்று பிரின்ஸ், குயின், கிங் ஆகியோரின் முதல் முறையே ரூ.80,000, ரூ.60,000, ரூ.40,000. 30.9.2004 அன்று குயின் என்பவர் முதலிலிருந்து ரூ.8,000 எடுத்துக் கொண்டார். 31.12.2004 அன்று கிங் என்பவர் ரூ.12,000 மேலும் முதல் கொண்டு வந்தார். 2005 மார்ச் 31 -ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கு முதல் மீது வட்டி 6% கணக்கிடுக.
- 9) X, Y எனும் கூட்டாளிகளின் 1.1.2000 அன்றைய முதல் முறையே ரூ.80,000, ரூ.40,000. 30.6.2000 அன்று X என்பவர் கூடுதல் முதலாக ரூ.10,000 வைத்தார். Y என்பவர் 1.10.2000 அன்று ரூ.5,000 திரும்ப எடுத்துக் கொண்டார். 2000 ஆம் ஆண்டின் முதல் மீது வட்டி 5% கணக்கிடுக.
- 10) சுந்தர், சண்முகம் எனும் இரு கூட்டாளிகள் சமமாக இலாப நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். சுந்தர் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாத இறுதியிலும் ரூ.2,000 எடுத்துக் கொள்கிறார். சண்முகம் என்பவர் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ரூ.4,000 எடுத்துக் கொள்கிறார். ஆண்டுக்கு 10% எடுப்புகள் மீதான வட்டியைக் கணக்கிடுக.

பகுதி - இ

5 x 12 = 60

- 11) இராமு, சோமு என்போர் மாறுபடும் முதல், நிலை முதல் கொண்ட கூட்டாளிகளாக இருக்கும்பொழுது கீழ்க்காணும் விவரங்கள் அவர்களின் முதல் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?

இராமு சோமு

	ரூ.	ரூ.
1.4.2004 அன்றைய முதல்	90,000	60,000
2004 - 2005 ஆம் ஆண்டில் எடுப்புகள்	18,000	15,000
எடுப்பு மீதான வட்டி	500	300
2004 - 2005 ஆம் ஆண்டின் இலாபப் பங்கு	12,000	8,000
முதல் மீதான வட்டி	5,400	3,600
கூட்டாளியின் ஊதியம்	6,000	

- 12) கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு, மாறுபடும் முதல் முறையில் வாணி, ராணி ஆகியோரின் முதல் கணக்குகளைத் தயாரிக்க.

வாணி ராணி

	ரூ	ரூ
1.4.2003 அன்றைய முதல்	2,10,000	1,20,000
2003-2004 ஆம் ஆண்டின் எடுப்புகள்	18,000	12,000
முதல் மீது வட்டி 6%	?	?
எடுப்புகள் மீதான வட்டி	450	300
2003-2004 ஆம் ஆண்டின் இலாபப் பங்கு	24,000	18,000
கூட்டாளியின் ஊதியம்		6,000
கழிவு	4,800	3,600
இராணியின் கடன் மீதான வட்டி.	3,000	

- 13) கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு, கண்ணகி, வாசுகி எனும் கூட்டாளிகளின் முதல் கணக்குகளையும், நடப்புக் கணக்குகளையும் தயாரிக்க.

கண்ணகி வாசுகி

	ரூ.	ரூ.
1.4.2003 அன்றைய முதல்	1,00,000	60,000
1.4.2003 அன்றைய நடப்புக் கணக்கு	3,000(பு)	2,000(வ)
2003-04 ஆம் ஆண்டின் எடுப்புகள்	8,000	5,000
முதல் மீது வட்டி	5,000	3,000
எடுப்பு மீது வட்டி	240	150
2003-04 ஆம் ஆண்டின் இலாபப்பங்கு	12,000	10,000
கூட்டாளியின் ஊதியம்	4,000	

- 14) கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு, ரவி, ராஜா எனும் கூட்டாளிகளின் முதல் கணக்குகளை மாறுபடும் முதல் முறையில் தயாரிக்க.

ரவி ராஜா

	ரூ.	ரூ.
1.1.2001 அன்றைய முதல்	80,000	50,000
2001 ஆம் ஆண்டின் எடுப்புகள்	6,000	4,000
முதல் மீது வட்டி 6%	?	?
எடுப்பு மீது வட்டி 5%	?	?
2001 ஆம் ஆண்டின் இலாபப் பங்கு	8,000	6,000
கூட்டாளியின் ஊதியம்		2,000
கழிவு	1,600	1,200
இராஜாவின் கடன் மீது வட்டி		3,000

- 15) a) 2004 ஏப்ரல் 1 ஆம் நாள் இளவரசன், அமுதரசன் என்னும் இருவர் முறையே ரூ.1,50,000, ரூ.1,00,000 முதலிட்டு சமமான விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து கொள்ள உடன்பட்டு கூட்டாண்மை நிறுவனம் அமைத்தனர். சரிக்கட்டுகளுக்கு முன் அந்நிறுவனத்தின் 2005 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் இலாபம் ரூ.60,000 முதல் மீது வட்டி 6% அளிக்கப்படும். அமுதரசனுக்கு ஆண்டு ஊதியம் ரூ.15,000 அனுமதிக்கப்படுகிறது. அந்த ஆண்டு இளவரசன் எடுத்த தொகை ரூ.15,000, அமுதரசன் எடுத்த தொகை ரூ.10,000; அதற்கான வட்டி முறையே ரூ.500, ரூ.250 ஆகும். 2005 மார்ச் 31 அன்று உள்ளபடி கூட்டாளிகளின் இலாப நட்டப் பகிர்வுக் கணக்கையும், முதல் கணக்குகளையும் தயாரிக்க.

(OR)

- b) அமுதன், இராமன் எனும் கூட்டாளிகள் முறையே 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். 1.4.2003 அன்றைய அவர்களுடைய முதல் முறையே ரூ.1,60,000, ரூ.1,20,000 ஆகும். கூட்டாண்மை ஒப்பாவணம் கீழ்க்காண்பவற்றிற்கு வகை செய்கிறது. சரிக்கட்டுதல்களுக்கு முன் 2004 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நிகர இலாபம் ரூ.60,000. அந்த ஆண்டின் எடுப்புகள் முறையே அமுதன் ரூ.12,000, இராமன் ரூ.8,000 ஆகும்.
- முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5%
 - எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6%
 - அமுதன், இராமன் இருவரும் முறையே ரூ.10,000 ஊதியம் பெறுகின்றனர்.
 - அமுதன் கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவு பெறுகிறார்.
- இலாப நட்டப் பகிர்வு கணக்கையும், கூட்டாளிகளின் முதல் கணக்குகளையும் காட்டுக.
